



The Details in Detail

## கிளின் பாக் வரையறுக்கப்பட்ட (தனி) நிறுவனம்

அடிப்படை நெறிமுறைகள்

## நான் கீழ்வருமாறு சத்தியப்பிரமாணம் செய்கிறேன்

### 1. தொழிலியலுக்கு அர்ப்பணிப்பு.

- 1.1 எனது சேவைக்காலத்தில் நான் என் சக ஊழியர்களுடனும், நிறுவனத்துடனும், மேலதிகாரிகளுடனும், வாடிக்கையாளர்களுடனும், விநியோகஸ்தர்களுடன் நேர்மையாக இருப்பேன்.
- 1.2 நான் மிகவும் உயர் தரத்தை நிலைநாட்டுவதற்கு என்றும் முயற்சிப்பேன், இதற்கான காரணிகள், தொழில்நுட்பம் ஆகியவற்றை நான் கையால்வேன்.
- 1.3 நான் உண்மையான ஊழியராக என்றும் திகழ எத்தனித்தேன்.
- 1.4 நான் எப்பொழுதும் தொழிலறிவை உயர்த்திக்கொள்வேன்.

### 2. வாடிக்கையாளர் சேவை.

- 2.1 நான் என்றும் வாடிக்கையாளரின் வாகனத்திற்கு சிறந்த, தேவையான பொருட்களை மட்டுமே சிபாரிசு செய்வேன்.
- 2.2 உகந்தபொருட்களையும் சேவைகளையும் மட்டுமே பயன்படுத்துவேன்.
- 2.3 நான் அனைத்து வாடிக்கையாளர்களையும் சிறந்த முறையில் இணைத்துக்கொள்வேன்.
- 2.4 எங்கள் பொறுப்பில் வாகனங்களும் பொருட்களும் இருக்கும் போது அதை நான் பாதுகாப்பேன்.
- 2.5 நான் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விட மேலான சேவைகளையும் செய்ய முயற்சிப்பேன்.
- 2.6 வருமானத்தை உயர்ந்துவதற்காக தேவையற்ற பொருட்களை சிபாரிசு செய்யமாட்டேன்.

### 3. இணங்கல் தொடர்பான சேவை.

- 3.1 நான் சகல தேசிய, உள்ளூர் விதிகளுக்கும் அடிபணிவேன்.
- 3.2 நான் இந்த தொழில் /சேவையில் சாலையின் வேலைகளையும் சமூகமாக நடைபெறுவதற்கு வேண்டிய சகல நிதி ஆவணங்களையும், அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வேன்.
- 3.3 ஊழியர் பாதுகாப்புத் தொடர்பு சட்டத்திற்கு மேலாக நான் அவர்களைப் பாதுகாப்பேன்.

### 4. உரிமையாளர் /சேவையாளர் சுயமரியாதை.

- 4.1 ஏனையயோரின் மனித உரிமையை பாதுகாப்பேன்.
- 4.2 ஒரு போதும் எவருடைய சாதி,மொழி,இன,மத,அந்தஸ்து ரீதியில் எவருக்கும் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவான முறையிலோ வேற்றுமை காட்டமாட்டேன்.
- 4.3 சகல இன,மத,மொழி, நிறம்,சமூக நிலைப்பாடு ஆகியவற்றில் வேற்றுமை இல்லாது சகலரையும் மதிப்பேன்.ஒரு போதும் எந்த விவாதங்களிலும் ஈடுபடமாட்டேன்.
- 4.4 மற்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை மதிப்பேன்.
- 4.5 நான் என் சேவை சம்பந்தமாக என் சம்பளத்தை தவிர வேறு எந்த நன்மையோ பெறேன்.
- 4.6 என் பேச்சில் மிகவும் கவனமாக இருப்பேன்.
- 4.7 என் உயர் ஊழியர்களுடனும் சக ஊழியர்களுடனும் நட்புடனும் மதிப்புடனும் பழகுவேன்.
- 4.8 நான் ஒரு போதும் என் ஊழியர்களை எனது சேவைக்காலத்திலோ அல்லது பின்போ வேறு நிறுவனங்களிற்கு கொண்டு செல்லமாட்டேன்.

### 5. நிறுவனம் சார்ந்த அர்ப்பணிப்பு.

- 5.1 நான் எனது நிறுவனத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பேன்.
- 5.2 என் நிறுவனத்தின் உயர் தரத்தை நிலைநாட்டுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

## 6. சூழல் சார்ந்த கண்ணோட்டம்.

- 6.1 எப்போதும் கழிவைக் குறைத்து இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாறு அகற்ற முயல்வேன்.
- 6.2 ஆபத்தான இரசாயனப் பொருட்களை பயன்படுத்தமாட்டேன்.
- 6.3 CEA விதிகளுக்குப் பணிவேன்.

## 7. இரகசியமானவை.

- 7.1 நான் எனது நிறுவன ஆவணங்களை திருந்தமான முறையில் பதிவு செய்வேன்.
- 7.2 தவறான முறையில் தகவல்களை சேர்க்க மாட்டேன். அத்துடன் நிறுவனத்தின் தகவல்களை வெளியாட்களுக்கு வழங்க மாட்டேன்.
- 7.3 நான் ஒரு போதும் நிறுவனத்தின் தொழில்நுட்ப இரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன்.
- 7.4 மேற்குறித்து தொடர்பாக என் முகாமையாளர்களுக்கு அறிவூட்டுவேன்.

## 8. நிறுவனப் பொருட்களின் சரியான பாவனையும் அதன் பாதுகாப்பும்.

- 8.1 நான் என் நிறுவனப் பொருட்களை எப்போதும் பாதுகாப்பேன்.
- 8.2 நான் எனது நிறுவனத்தின் உரிமைகள் யாவற்றையும் இப்போதும், சேவை காலத்தின் பின்பும் ஒரு தீமைகளும் வராத வாறு பாதுகாப்பேன்.

## 9. என் பழைய முதலாளிக்குரிய உறுதி மொழி.

- 9.1 என் பழைய முதலாளியின் ஊழியர்களை நான் இங்கு சேர்த்துக் கொள்ள முயலமாட்டேன்.
- 9.2 எனது சேவைக்காலத்தின் பின்னரும் நான் மேற்கூறிய அனைத்து உறுதி மொழிகளையும் கையால்வேன்.